



பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

நியூசெர்சி தமிழ்ப் பேரவை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

குறள் தேனி - 2020

போட்டி விதிமுறைகள்

பிரிவுகள்

அரும்பு	மழலை மாணவர்கள் (Pre-k and Kindergarten Students)
மொக்கு	வகுப்பு 1, 2, 3 மாணவர்கள் (Grade 1, 2, 3 Students)
மொட்டு	வகுப்பு 4, 5 மாணவர்கள் (Grade 4, 5 Students)
மலர்	நடுநிலைப் பள்ளி மாணவர்கள் (Middle School Students)
பூ	உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் (High School Students)

நடைமுறை

கீழ்க்கண்ட வகையில் நடுவர்கள் திருக்குறளை ஒப்பிக்கச் செல்வார்கள்.

அரும்பு	வரிசையாகக் கூறுதல்
மொக்கு	வரிசையாகக் கூறுதல், குறளின் முதல் சொல், குறளின் இறுதி சொல், குறளின் அதிகாரம்
மொட்டு, மலர், பூ	வரிசையாகக் கூறுதல், குறளின் முதல் சொல், குறளின் இறுதி சொல், குறளின் அதிகாரம், குறளின் பொருள்

வரிசையாகக் கூறுதல் :

- மாணவர்கள் குறள்களை ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் வரிசையாக ஒப்பிக்க வேண்டும்.
- ஒரு அதிகாரத்தில் உள்ள அத்தனை திருக்குறள்களையும் போட்டியாளர்கள் கூற வேண்டும்.
- நடுவர்கள் குறிப்பிடும் கால அளவுக்குள் (உதாரணமாக இரண்டு நிமிடம்) அதிக திருக்குறள்களை ஒப்பித்தல் வெற்றிக்கான காரணிகளாக கொள்ளப்படும்.
- குறிப்பிட்ட கால அளவுக்குள் கூறும் பொழுது, குறள் மற்றும் அதிகாரத்தை கூறினால் போதுமானது. பொருள் தேவையில்லை.

குறளின் முதல் சொல்: ஒரு குறளின் முதல் சொல் (உ.ம்: நீர்இன்று) நடுவர்களால் கொடுக்கப்படும். கொடுக்கப்பட்ட முதல் செல்லுக்குரிய திருக்குறளை கூற வேண்டும்.

குறளின் இறுதி சொல்: ஒரு குறளின் இறுதி சொல் (உ.ம்: ஒழுக்கு) நடுவர்களால் கொடுக்கப்படும். கொடுக்கப்பட்ட இறுதி செல்லுக்குரிய திருக்குறளை கூற வேண்டும்.

குறளின் அதிகாரம்: ஒரு குறளின் அதிகாரம் (உ.ம்: வான்சிறப்பு) நடுவர்களால் கொடுக்கப்படும். கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் உள்ள அனைத்து திருக்குறள்களையும் கூற வேண்டும். அதே போல ஒரு குறள் கொடுக்கப்பட்டு அதன் அதிகாரம் கேட்கப்படும்.

குறளின் பொருள்: ஒரு குறளின் பொருள் நடுவர்களால் வாசிக்கப்படும். வாசிக்கப்பட்ட பொருளுக்குரிய திருக்குறளை கூற வேண்டும். அதே போல ஒரு குறள் கொடுக்கப்பட்டு அதன் பொருள் கேட்கப்படும்.

சுற்றுகள்

- இரண்டு சுற்றுகள் கொண்டதாக போட்டிகள் இருக்கும்.
- முதல் சுற்றில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் இறுதிச் சுற்றுக்கு செல்வார்கள்.
- இரண்டு சுற்றிலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டி நடைமுறையை சார்ந்து நடுவர்கள் போட்டியை நடத்துவார்கள்.

குறள்களின் பட்டியல்

- கீழ்க்கண்ட 6 (ஆறு) அதிகாரங்கள் மட்டுமே போட்டிக்கான அதிகாரங்கள்
 - வான் சிறப்பு
 - அன்புடைமை
 - இனியவைகூறல்
 - ஒழுக்கமுடைமை
 - வாய்மை
 - கல்வி
- மு.வரதராசனார் உரையே இந்தப் போட்டிக்கான உரையாக இருக்கும்
- தமிழ் இணையக் கல்விக்கழகம் (TAMIL VIRTUAL ACADEMY) இணையத்தளத்தில் உள்ள திருக்குறள்களை மாணவர்கள் பயன்படுத்தலாம்.
<http://www.tamilvu.org/library/12100/html/12102vur.htm>
- மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் உள்ள குறள்களை மட்டும் படித்தால் போதுமானது.
- கொடுக்கப்பட்டுள்ள ஆறு அதிகாரங்களுக்கு வெளியே இருந்து கூறப்படும் திருக்குறள்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
- ஒரு அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அந்த அதிகாரத்தில் உள்ள அனைத்து திருக்குறள்களையும் படிக்க வேண்டும்.

- போட்டியாளர்கள் எத்தனை திருக்குறள்களை வேண்டுமானாலும் படிக்கலாம். அதிகபட்சமாக 60 திருக்குறள்கள்.
- அதிக அளவிலான போட்டியாளர்கள் பங்கேற்கும் பட்சத்தில் குறிப்பிட்ட கால அளவுக்குள் (உதாரணமாக இரண்டு நிமிடம்) அதிக திருக்குறள்களை கூறும் போட்டியாளர்கள் வெற்றி பெறும் சாத்தியம் உள்ளது.

